



Sri Jayawardenepura Kotte Municipal Council

ඉදිකිරීම්, ඉඩම් පරිහරණය හා දේපල සම්බන්ධ පැමිණිලි කිරීමේ අයදුම්පත්‍රය/ கட்டுமானம், காணி மற்றும் நிலப்பாவனை தொடர்பான முறைப்படுகள்

/ Complain related to Construction, usage of land and property

සියළුම අයදුම්පත් 1947 අංක 29 දරණ මහ නගර සභා ආඥා පනතට සහ එහි සංශෝධනවලටද, 1978 අංක 41 දරණ නගර සංවර්ධන අධිකාරී පනතටද, 1982 අංක 04 දරණ නගර සංවර්ධන අධිකාරී (සංශෝධන) පනතේ 9(අ) වගන්තියට සහ එහි සංශෝධනවලටද, ශ්‍රී ජයවර්ධනපුර කෝට්ටේ මහ නගර සභාවේ සංවර්ධන සැලසුම්වලටද සහ ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ 2022-05-04 දින සහ අංක 2278/11 දරණ අති විශේෂ ගැසට්පත්‍රයට අනුව ශ්‍රී ජයවර්ධනපුර කෝට්ටේ මහ නගර සභාවේ සැලසුම් සහ 2021 ජූලි 8 වෙනිදා අංක 2235/54 දරණ අති විශේෂ ගැසට් පත්රය මඟින් පනවන ලද 'නව සැලසුම් සහ සංවර්ධන නියාමනය/ නියෝග- 2021' / அனைத்து முறைப்பாடுகளும் 1947ஆம் ஆண்டு 29ஆம் இலக்க மாநகர சபை சட்டமூலம் மற்றும் அதன் திருத்தச் சட்டங்கள் (கட்டுமானம், காணி மற்றும் நிலப் பாவனை தொடர்பானவை மட்டும்), 1978ஆம் ஆண்டு 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம், 1982 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட இல 04, பிரிவு 09(அ), மற்றும் காலத்திற்கு காலம் திருத்தி அமைக்கப்பட்ட அதன் திருத்தச் சட்டங்கள், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2022-05-04 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2278-11 ஆம் இலக்க விசேட வர்த்தமானப் பத்திரிகையில் உள்ளடக்கப்பட்ட நகர அபிவிருத்தி திட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் மற்றும் மற்றும் 8ஆம் திகதி ஆடி மாதம் 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 2235/54 ஆம் இலக்க விசேட வர்த்தமானப் பத்திரிகையில் உள்ளடக்கப்பட்ட 'புதிய திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி விதிமுறைகள்' இற்கு அமைவாக இருத்தல் வேண்டும். All complains should comply with Municipal Council Ordinance No29 of 1947 (only related construction, usage of land and property related) and its amendments, Urban Development Authority Act number 41 of 1978, under the Section 9 (a) of Urban Development Authority Amendment Act No. 04 of 1982 and its amendments, Development Plan for Sri Jayawardenepura Kotte Municipal Council by Extra ordinary gazette No. 2278/11 dated 2022-0504 and 'New Planning & Development Regulation/ Orders-2021' enacted by extraordinary Gazette No.2235/54 of 8th July 2021 of the Democratic Socialist Republic of Sri Lanka and its Amendments.

පැමිණිලිකරුගේ තොරතුරු (පැමිණිලිකරුවන් 03කට වඩා වැඩි නම් වෙනම පෝරමයක් අමුණන්න.) / முறைப்பாட்டாளரின் விபரங்கள் ((முறைப்பாட்டாளர்களின் எண்ணிக்கை 3 இலும் அதிகமாயின் மாதிரி விண்ணப்பப் படிவத்தை இணைக்கவும்) / Information of the complainant (note: if there are more than 3 complainants then attach separate form)

1. පැමිණිලිකරුගේ නම / பெயர் Name of the complainant				
2. පැමිණිලිකරුගේ නම / பெயர் Name of the complainant				
3. පැමිණිලිකරුගේ නම / பெயர் Name of the complainer				
පැමිණිලිකරුගේ ජා.හැ.අ. / N.I.C இலக்கம் N.I.C Number of the complainant	1		2	
ජංගම දු. අංකය / கைபேசி இலக்கம் Mobile Number	1		2	
ස්ථාවර. දු. අංකය / தொலைபேசி இலக்கம் Telephone Number	1		2	
විද්‍යුත් ලිපිනය / மின்னஞ்சல் முகவரி E-mail Address	1		2	

අදාළ පරිශ්‍රයේ සැලැස්ම සටහන් කරන්න/ தளப்பகுதிக்கான மாதிரி வரைபடம் (இலகுவாக தளத்தை இணங்காண்பதற்காக) Sketch map of the Site (for easy access to the inspection officer)

වැඩි විස්තරයක් ලබා දෙන්නේ නම් කරුණාකර වෙනම ලේඛනයක් අමුණන්න. ඇමුණුම්වල විස්තර ලැයිස්තුවක කරන්න./ மேலதிக விளக்கங்கள் இருப்பின் வேறு அறிக்கையை இணைக்கவும். இணைக்கப்பட்ட ஆவணங்களின் விபரங்களை குறிப்பிடுக. Please attach separate document if more explanation is provided. List the details of the annexures

1		5	
2		6	
3		7	
4		8	

පැමිණිලිකරුවන්ගේ ප්‍රකාශය/ முறைப்பாட்டாளரின் பிரகடனம் Declaration of the complainants

ඉහත සඳහන් සියලු තොරතුරු සහ ඇමුණුමේ දක්වා ඇති සියලු තොරතුරු සත්‍ය බව මම/අපි මෙයින් ප්‍රකාශ කර සිටිමු. ඒවායේ නිරවද්‍යතාව පිළිබඳ සම්පූර්ණ වගකීම මම/අපි භාර ගනිමු. අවශ්‍ය වුවහොත් විමසීමේදී, මා/අප විසින් ඉදිරිපත් කරන ලද ඔවුන්ගේ පක්ෂ සාක්ෂිකරුවෙකුගෙන් වාචිකව හෝ ලිඛිතව ප්‍රකාශ ලබා ගැනීම අවශ්‍ය බව මම/අප දනිමු. පැමිණිල්ලේ පැහැදිලි කර ඇති වෙනත් වේතනාවක් හෝ පෞද්ගලිකව උනන්දුවක් නොමැති බව මම/අප මෙයින් ගෞරවයෙන් ප්‍රකාශ කර සිටිමු. / மேலே தரப்பட்ட அனைத்து தகவல்கள் மற்றும் உன்மையானதும் சரியானதும் அவற்றின் உன்மைத் தன்மைக்கான முழுமையான பொறுப்பை நான் / நாங்கள் ஏற்பதாக இத்தால் நேர்மையுடனும் உன்மையுடனும் தெரிவிக்கின்றேன் / நோம். எங்களிடம், எங்களால் தரப்பட்ட விடயங்கள் மற்றும் குறிப்பிடப்பட்ட நபர்களிடம் தேவையான சந்தர்ப்பத்தில் எழுத்துமூல மற்றும் வாய்மூல வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்கான தேவைப்படுகள் ஏற்படல் தொடர்பாக நான் / நாங்கள் அறிவோம். என்னால் / எம்மால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்ட காரணங்கள் தவிரந்த வேறுஎந்த மறைமுக நோக்கங்களையோ தவறான எண்ணங்களையோ உள்ளடக்கவில்லை என்பதை நேர்மையுடனும் பொறுப்புடனும் தெரிவிக்கின்றேன் / நோம்.

I/ we hereby honorably and truthfully declare that all information furnished above and those given in the attachment hereto are true and I/ we take full responsibility for the accuracy of them. I/ we also aware, that if it becomes necessary at in inquiry, to obtain statements orally or in writing from their party witness presented by me/ us. I/ we also hereby honorably states that the complaint do not have any other motives or personal interest rather clearly explained in the complaint.

1	නම/ பெயர் Name	අත්සන/ கையொப்பம் Signature	දිනය/ திகதி Date
2	නම/ பெயர் Name	අත්සන/ கையொப்பம் Signature	දිනය/ திகதி Date
3	නම/ பெயர் Name	අත්සන/ கையொப்பம் Signature	දිනය/ திகதி Date